



ITFL/SEC/2023-24/APR/05

17<sup>th</sup> April 2024

**BSE Limited**

Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street,  
Mumbai – 400 001

**National Stock Exchange of India Limited**

Exchange Plaza, 5<sup>th</sup> Floor, Plot No. C/1,  
G Block, Bandra-Kurla Complex,  
Bandra (East), Mumbai- 400 051

**Scrip Code – 533329**

**NSE Symbol: INTERRAIN**

Dear Sir/Madam,

**Sub: Newspaper advertisement for Postal Ballot Notice & remote e-voting process**

In continuation of our earlier information vide ITFL/SEC/2023-24/APR/04 dated 16<sup>th</sup> April 2024, pursuant to Regulation 30, read with Schedule III and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, we herewith enclose copy of the newspaper clippings on the notice of the Postal Ballot published in the newspapers i.e., Business Standard (English) and Tamil Murasu (Tamil) on 17<sup>th</sup> April 2024.

Kindly acknowledge and take the above information on record.

Thanking you,

Yours faithfully,

**For Indian Terrain Fashions Limited**

**Sainath Sundaram**

**Company Secretary & Compliance Officer**

**INDIAN TERRAIN FASHIONS LIMITED**

Registered office and Address for communication: Survey No. 549/2 & 232, Plot No 4  
Thirukkachiyur & Sengundram Industrial Area,  
Singaperumal Koil Post, Chengalpattu – 603204, Tamil Nadu  
Email ID: response.itfl@indianterrain.com  
Website: www.indianterrain.com  
CIN: L18101TN2009PLC073017  
Ph: 044 – 4227 9100

**INDIAN TERRAIN**

# Separate rules for civilian and defence use of drones on cards

RAGHAV AGGARWAL  
New Delhi, 16 April

Different sets of regulations will soon govern the use of drones by civilians and security personnel, Vumlunmang Vualnam, secretary, Ministry of Civil Aviation, said at a conference in New Delhi on Tuesday. "Moving forward there will be differentiated regulations for drones with 'civilian, industrial, public use' and 'law and order and defence use,'" Vualnam said, adding that they would ensure both are promoted and supported in the best possible way.

Vualnam was speaking at the CII National Conference on Drones.

The government is planning to make India a global drone hub by 2030. In October, 2023 it came out with amended rules to create a thriving drone ecosystem.

Drone (Amendment) Rules 2023, had done away with several roadblocks, like stringent requirements for obtaining a Remote Pilot Certificate.



**WE WILL INTERACT WITH DPIIT AND MINISTRY OF FINANCE TO SEE HOW THE DRONE MANUFACTURERS AND COMPONENT MANUFACTURERS ARE EQUALLY INCENTIVISED**

**VUMLUNMANG VUALNAM**  
Secretary, Ministry of Civil Aviation

A production-linked incentive (PLI) scheme for drones and drone components was notified in September 2021. An incentive of ₹120 crore is being provided for Indian manufacturers of drone and drone components based on value addition and certain other conditions.

Vualnam said that the ministry is exploring ways to collaborate with other government arms to incentivise the production of drones as well as drone components.

"We will interact with DPIIT, Ministry of Finance to see how the drone manufacturers and component manufacturers are equally incentivised," the secretary said, emphasising that India is heavily import-dependent as far as parts of drones are concerned.

"The government is supporting indigenous development of critical items, research and development, cameras, sensors installed in drones and will sustain the development of the sector," he said. The secretary also said that

some progress has been made on regulations, but more needs to be done.

"On the rules, progress has been made. The entire geography of our country has been mapped, only 10 per cent is in Red Zone and 90 per cent is in the Green Zone," the secretary said.

The Red Zones are areas where drone operations are strictly prohibited without permission from the Central Government, while Green Zones are free zones where drones weighing up to 500 kg can operate without seeking permission with certain specifications.

He also emphasised that the government will make efforts to promote drones as well as push advanced air mobility.

About the NaMo Drone Didi Scheme, he said specifications for the drones will be issued soon. The scheme seeks to provide agricultural drones to rural women and 1,000 drones were acquired a few months ago for this.

Now, he said, there is a plan to acquire 15,000 such drones in the upcoming phase.

# Namma Yatri drives into Bengaluru with zero commission cab service

PEERZADA ABRAR  
Bengaluru, 16 April

Mobility app Namma Yatri on Tuesday announced the launch of its cab services in Bengaluru. Addressing the prevalent issues of high commissions and lack of transparency, the company said it is dedicated to a "lifetime zero-commission, 'direct-to-driver' model of operation. The strategic shift will not only enhance drivers' income but also ensure better vehicle maintenance and elevated customer experiences, the company said.

The platform unveiled subscription plans for cab: free until Oct 1 and thereafter ₹90 daily for unlimited rides. Namma Yatri already has 25,000 cab drivers and aims to onboard over 1 lakh drivers in the next six months. "We are dedicated to empowering drivers through cutting-edge technology at an optimal cost, fostering satisfaction among both drivers and commuters," said Magizhan Selvan, chief executive of Namma Yatri. "We have received strong support from the cab driver community. Our driver wellness programs, initiatives for safety and sakkath-service are adapted for the cab driver community. Ensuring driver satisfaction translates directly into providing the best service to valued customers," said Selvan.

With this service, Namma Yatri will now enter into competition with players like Uber and Ola, who levy commissions on their driver-partners. While Namma Yatri follows a zero-commission model, there could be issues like the platform taking up less responsibility as it is a marketplace, compared to Uber and Ola, which are cab aggregators. There are also issues related to bypassing the local laws including state permits and moving from the organised to unorganised sector.

Namma Yatri operates within the government-backed Open Network for Digital Commerce (ONDC) network, offering 100 per cent open data and open-source code. The company said it takes the lead as the first app to

embrace the latest 'pricing guidelines' set forth by the Karnataka government. The platform said this commitment ensures fair pricing practices, eliminating unjustified surge pricing during peak hours for the benefit of customers and drivers alike.

"Their community-centric approach and pioneering efforts in driver welfare set a commendable precedent," said Ramalinga Reddy, Minister of Transport and Muzrai, Govt of Karnataka, at the launch event. "I applaud their commitment to innovation, transparency, and inclusivity, and wish them success with the cab service launch," said Reddy.

The platform said that Namma Yatri's cabs, like its auto-rickshaws, would prioritise transparency and efficiency. It offers cab services like Non-AC Mini, AC Mini, Sedan and XL Cab, catering to diverse customer needs. Non-AC Mini Cab, a unique addition, addresses frequent misunderstandings between drivers and customers regarding AC usage. It sets clear service expectations and competitive pricing for budget-conscious customers while promoting eco-friendly rides.

The app expects to introduce inter-city, rentals, scheduled rides across Karnataka. It also aims to accommodate special requests like disability-friendly rides, extra luggage, travelling with pets, and trips to public transport hubs.

Shaik Salauddin, elected national general secretary of The Indian Federation of App-Based Transport Workers (IFAT) said Namma Yatri has developed a direct-to-driver, open mobility platform to empower the community and offer fair pay and mutual respect. "It will amplify welfare schemes for gig and platform workers," said Salauddin.

With its community-led approach, Namma Yatri said it is committed to fast pickups, low cancellations, affordable prices, and reliable service. As the platform continues to grow, it remains focused on fostering a sustainable and inclusive transportation ecosystem that benefits all stakeholders.



Namma Yatri services will be competing with players such as Uber and Ola, which levy commissions on their driver partners


## PORTING REQUESTS AT 8-MONTH LOW

There was a slowdown in Indians switching service providers towards the end of the year, as the top two telecom operators consolidated their positions.

In February 2024, subscribers made nearly 12 million portability requests, marking the lowest figure since June 2023. Both Bharti Airtel and Reliance Jio Infocomm added millions of customers even as Vodafone Idea lost over a million a month during financial year 2023-24 (FY24). Vodafone, which is said to have lost subscribers amid limited capital expenditure to augment its services, announced fund-raising plans through a ₹18,000 crore share sale starting on Thursday. Some of the money is said to go towards fresh investments. In February 2024, portability requests totalled 11.5 million in the month, an increase by 3.1 per cent compared to February 2023, according to data from the Centre for Monitoring

### VODAFONE BIGGEST LOSER AMONG MAJOR PROVIDERS


Change during 2023-24 (in million)



Note: Latest data as of February 2024. Source: Trail, Business Standard calculations

### NEARLY 12 MILLION REQUESTS IN FEB

Portability requests (in million)



Note: Latest data as of February 2024. Source: CMIE

Indian Economy (CMIE). The highest number of such requests was observed in October 2023, reaching 12.7 million requests. Reliance Jio Infocomm added 37 million subscribers in the financial year 2023-24, shows the latest available data as of February, a rise of 8.7 per

cent. Bharti Airtel added 13 million, increasing its subscriber base by 3.5 per cent. Vodafone lost 16 million subscribers, a 7 per cent decline—the largest of the top 3. Total wireless subscribers grew from 1.14 billion in March 2023 to 1.16 billion in February 2024. ASHNI VARGHESE

## Wealth management, entertainment, and health spends grow in FY24

Transactions across verticals including wealth management and insurance, health, and entertainment surged in the financial year 2024 (FY24) as compared to FY23, data from Razorpay's annual payments report titled 'Wealth, Wellness and Wanderlust' said. The report added that on a year-on-year (Y-o-Y) basis, mutual fund investments surged by 86 per cent, insurance payments grew 56 per cent, and trading recorded a 62 per cent jump in value in FY24. Spending on dieticians has more than doubled during the same time, while health coaching recorded a 45 per cent increase in transactions.

Interestingly, on the day of the India-Australia cricket finale on 19 November last year, the Bengaluru-based fintech company reported that cash payments dipped 28 per cent as Indians preferred to stay glued to their screens. The data added that payments for air travel surged by 2.4 times while spending on travel accommodations increased by 29 per cent in FY24. Closer to the new year and Christmas in December last year, spending related to aviation soared nearly three times on the platform. AJINKYA KAWALE

**VISAKA INDUSTRIES LIMITED**  
CIN: L52520TG1981PLC003072  
Regd. Office: Survey No. 315, Yelumala Village, R.C.Puram Mandal, Sangareddy Dist-502 032. T.S. Corp. Office: VISAKA TOWERS, 1-B-303/69/3, S.P. Road, Secunderabad - 500 003. T.S. E-mail id: investor.relations@visaka.in, website: www.visaka.co

### NOTICE TO SHAREHOLDERS UNDER SECTION 124(6) OF THE COMPANIES ACT, 2013 FOR TRANSFER OF SHARES TO IEPF AUTHORITY

This Notice is hereby given to shareholders of the Company pursuant to the provisions of Sections 124(5) and 124(6) of the Companies Act, 2013 ("the Act") read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), as amended from time to time.

The Act and the Rules, amongst other matters, contain provisions for transfer of unpaid or unclaimed dividends to IEPF and transfer of shares, in respect of which dividend remain unpaid or unclaimed for seven consecutive years or more, to the Demat Account of the IEPF Authority. However, where there is a Specific order of Court or Tribunal or Statutory Authority restraining any transfer of such shares and payment of dividend or where such shares are pledged or hypothecated under the provisions of the Depositories Act, 1996, the Company will not transfer such shares to IEPF Demat Account. As provided under the Rules, the Company has sent individual communication to the concerned shareholders at their registered address whose shares are liable to be transferred to IEPF Authority.

Therefore, in terms of the provisions of IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as amended (IEPF Rules) Members in respect of whom dividends have remained unclaimed / unpaid for seven consecutive years from 2016-17 onwards, through this notice are being provided an opportunity to claim such unpaid / unclaimed dividends, by sending a letter under their signature together with self-attested copy of PAN Card, so as to reach at the office of our Registrar and Transfer Agent (RTA) M/s. Kfin technologies Ltd., Selenium Tower B, Plot No 31 & 32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500 032, Tel: 040-67162222, email: einward.ris@kfinitech.com.

The details of such members that would be transferred to the IEPF Authority is being made available on Company's website https://www.visaka.co/investors. In the event a valid claim is not received by the Company by July 20th, 2024, the Company shall take suitable steps to transfer such shares in accordance with the provisions mentioned in the said IEPF Rules.

Shares held in physical form - new share certificate(s) will be issued and transferred in favour of IEPF on completion of necessary formalities. Hence, the original share certificate(s) which stand registered in your name will be deemed cancelled and non-negotiable.

Shares held in demat form - the Company shall inform the depository by way of corporate action for transfer of shares lying in your demat account in favour of IEPF.

Once the shares are transferred to the IEPF Authority by the Company, such shares may be claimed by the concerned Members only from the IEPF Authority by following the procedure prescribed under the aforesaid IEPF Rules, as in force on the date of the claim.

The shareholders may note that in the event of transfer of shares and the unclaimed dividend to IEPF, concerned shareholders(s) are entitled to claim the same from IEPF by submitting an online application in the prescribed form IEPF-5 available on the website www.iepf.gov.in and sending a physical copy of the same, duly signed to the Company at its registered office along with requisite documents enumerated in form IEPF-5.

Individual letters in this regard had been/ are being sent to concerned members at their last known address registered / available with the Registrar & Transfer Agent (RTA) of the Company.

Members may further take note that all unclaimed / unpaid dividends upto the year 2015-16 (Final) has already been transferred by the Company to the IEPF within the stipulated statutory time. All Members are advised to stake their claim immediately for such unclaimed/unpaid dividends.

A Member having any query on this matter may contact the Company Secretary (mail id: investor.relations@visaka.in) or RTA (M/s. Kfin Technologies Ltd. einward.ris@kfinitech.com), latest by July 20th, 2024 by sending letter/mail.

For VISAKA INDUSTRIES LIMITED  
**RAMAKANTH KUNAPULI**  
Assistant Vice President & Company Secretary

Date : 17-04-2024  
Place : Secunderabad

**INDIAN TERRAIN FASHIONS LIMITED**  
Registered office and Address for communication: Survey No. 549/2 & 232, Plot No 4 Thirukkachiyar & Sundaram Industrial Area, Singaperumal Koil Post, Chengalpattu - 603204, Tamil Nadu. Email id: response@indianterrain.com, Ph: 044-4227 9100 Website: www.indianterrain.com. CIN: L18101TN220099C073017

### POSTAL BALLOT NOTICE

Members are hereby informed that pursuant to Section 110 and Section 108 of the Companies Act, 2013 ("Act") read with Rules 22 and 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended from time to time and in compliance with the circulars issued by the Ministry of Corporate Affairs, the Company on Tuesday, 16th April 2024 has completed electronic despatch of the Postal Ballot notice along with the explanatory statement, through email to the Members whose email IDs are registered in the records of the Depositories/ Company's Registrar and Transfer Agent viz. Cameo Corporate Services Limited.

Members whose names appear on the Register of Members / Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off Date for remote e-Voting, i.e. Friday, 12th April 2024 shall be entitled to avail the facility of remote e-Voting. The voting rights have been reckoned on the paid-up value of the equity shares registered in the name of the Members as on the cut-off date as mentioned above. A person who is not a member on the cut-off date should treat this notice for information purpose only.

The Postal Ballot Notice is available on the Company's website www.indianterrain.com/investor-information and on the website of the Stock Exchange i.e. BSE Limited (BSE) at www.bseindia.com National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of CDSC (Agency providing the Remote e-Voting facility for the postal ballot) i.e. www.evotingindia.com.

The documents referred to in the Postal Ballot Notice are available for inspection electronically and members seeking to inspect such documents can send an e-mail to secretarial@indianterrain.com

**Instruction for e-Voting:**  
The Company has engaged the services of Central Depository Services Limited (CDSL) for providing to its members the facility of remote e-Voting to exercise their right to vote on the resolutions proposed in the said Postal Ballot Notice only by electronic means. The communication of the assent or dissent of the members would take place through remote e-Voting process only. Members can cast their votes during the period mentioned herein below:

Commencement of remote e-Voting : Thursday, 18th April 2024 at 9.00 A.M.  
End of remote e-Voting : Friday, 17th May 2024 at 5.00 P.M.

Members will not be able to cast their vote through remote e-Voting beyond the said date and time and the remote e-Voting module shall be disabled by CDSL thereafter.

In terms of SEBI Circular No. SEBI/HO/CFD/CMD/IR/P/2020/242 dated 9th December 2020 on e-Voting facility provided by Listed Companies, individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants by way of a single login credential. The Board of Directors have appointed Mr. K. J. Chandramouli, Partner of M/s BP & ASSOCIATES, Practising Company Secretaries, Chennai as the Scrutinizer for conducting the Postal Ballot process in a fair and transparent manner.

**Manner of registering/ updating email addresses:**  
Members who have not registered their email address and mobile number are requested to register the same in respect of shares held in demat mode with the concerned Depository Participant (DP) and in respect of shares held in physical mode, by submitting Form ISR-1 with the e-mail address, folio number details and relevant documents to the Company at secretarial@indianterrain.com or to RTA viz Link Intime Services Pvt Ltd at rnt.helpdesk@linkintime.co.in

The members of the Company are also hereby informed and requested to note that:

(a) The necessary instruction for remote e-voting has been set out in the Notice of Postal Ballot dated Saturday, 30th March 2024.

(b) Once the vote on the resolution is cast by the Member, he/she shall not be allowed to change it subsequently or cast vote again.

(c) The voting rights of the Members shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the Cut-off date i.e. Friday, 12th April 2024

(d) The Company has received a notice in writing from a member under the provisions of Section 160 of the Act proposing the candidature of the independent Directors as stated in the Notice of Postal Ballot

(e) The Postal Ballot Notice can also be downloaded from the Company's website https://www.indianterrain.com/pages/investor-information

(f) Any query/grievance in relation to voting by electronic means can be addressed to Company Secretary & Compliance Officer, Indian Terrain Fashions Limited, Mr. Sainath Sundaram, Phone No. 044-4227 9100 Email: secretarial@indianterrain.com or M/s. Link Intime India Private Limited who are Registrar and Share Transfer Agent. Telephone No. 022 - 4918 6060 Email to rnt.helpdesk@linkintime.co.in or CDSL Toll Free No. 1800225533, Email to helpdesk.evoting@cdscindia.com

(g) The results of remote e-Voting for Postal Ballot along with the Scrutinizer's Report will be declared by the Chairman of the Company by 20th May 2024 at the Registered Office of the Company and simultaneously be communicated to the BSE Limited (BSE) and National Stock Exchange (NSE) Mumbai and also displayed on the Company's website i.e., www.indianterrain.com/investor-information and on the website of Central Depository Services Limited (CDSL) www.evotingindia.com.

By order of the Board  
For INDIAN TERRAIN FASHIONS LIMITED  
Sd/-  
Sainath Sundaram  
Company Secretary & Compliance Officer  
Membership No: F12981  
Place : Chennai  
Date : Tuesday, 16th April 2024

**DHAMPUR SUGAR MILLS LIMITED**  
Regd. Office: Dhampur, Distt. Bijnor-246761, U.P.  
Corp. Office: 6th Floor, Max House, Okhla Phase-III, New Delhi-110020  
CIN: L15249UP1933PLC000511, Ph: 011-41259400  
Email id: investor@dhampursugar.com  
Website: www.dhampursugar.com

### NOTICE

**Transfer of shares relating to unclaimed dividends to IEPF Authority**  
Pursuant to the provisions of Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") notified by the Ministry of Corporate Affairs (MCA) effective September 5, 2016 and subsequent amendment thereof vide notification dated February 28, 2017 and 13th October, 2017, the dividend declared by the Company which remained unclaimed for a period of Seven Years the corresponding shares of those mentioned dividend accounts has been transferred to the IEPF as per the procedure set out in the rules after communication done by the Company individually to the concerned shareholders at their address(es) registered with the Company whose shares were liable for transfer to the DEMAT Account of the IEPF Authority.

The details of the shares transferred are available on the website of the Company i.e. www.dhampursugar.com  
Please note that no claim shall lie against the Company in respect of the shares transferred to the IEPF Authority. However, claim of shares from the IEPF Authority can be done by making necessary application as prescribed under the IEPF Rules, 2016, which is available on the web link at www.iepf.gov.in.

For Dhampur Sugar Mills Limited  
Sd/-  
Aparna Goel  
Company Secretary

Place : New Delhi  
Dated : 16.04.2024

**FORM G**  
**INVITATION FOR EXPRESSION OF INTEREST FOR ACME REALTIES PRIVATE LIMITED**  
(BUSINESS OF REAL ESTATE CONSTRUCTION, DEVELOPMENT AND OTHER RELATED ACTIVITIES)  
(Under sub-regulation (1) of regulation 36A of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS	
1. Name of the corporate debtor along with PAN/ CIN/ LLP No.	ACME REALTIES PRIVATE LIMITED CIN: U45202MH2008PTC180445
2. Address of the registered office	Acme Ghar, 19, K. D. Road Off V. M. Road, Vile Parle (W), Mumbai, Maharashtra, India, 400056
3. URL of website	https://www.acmerealities.com/
4. Details of place where majority of fixed assets are located	Rehabilitation Project "Acme Boulevard" situated at Village Majas, MHB Colony, Sarodayanagar, Jogeshwari (East), Mumbai 400 060
5. Installed capacity of main products/ services	Not Applicable, since it is in the business of building, constructing and developing Real Estate Projects.
6. Quantity and value of main products/ services sold in last financial year	As per the Financial Year 2022-23 Quantity- NA Value- Total Revenue- Rs 482.15 lakhs (approx.)
7. Number of employees/ workmen	3
8. Further details including last available financial statements (with schedules) of two years, lists of creditors are available at URL:	a. Mail at cirp.acmerealities@gmail.com b. List of Creditors available at the website of IBI i.e. https://ibi.gov.in/en/claims/claim-process/ U45202MH2008PTC180445 and also at the website of the Company https://www.acmerealities.com/
9. Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at	Can be obtained by mailing at cirp.acmerealities@gmail.com or available at https://www.acmerealities.com/
10. Last date for receipt of expression of interest	10th May, 2024
11. Date of issue of provisional list of prospective resolution applicants	15th May, 2024
12. Last date for submission of objections to provisional list	20th May, 2024
13. Date of issue of final list of prospective resolution applicants	22nd May, 2024
14. Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	20th May, 2024
15. Last date for submission of resolution plans	21st June, 2024
16. Process email id to submit Expression of Interest	cirp.acmerealities@gmail.com

Subodh Kumar Agrawal  
Resolution Professional of Acme Realities Private Limited  
IBBI/IPA-001/IP-PO087/2017-18/10183  
AFA Valid till 21/11/2024  
Date: 16/04/2024  
Place: Mumbai

**पंजाब नैशनल बैंक Punjab National Bank**  
... परसे के प्रतीक ... the name you can BANK upon!

**SHARE DEPARTMENT, BOARD & CO-ORDINATION DIVISION**  
PLOT No. 4, DWARKA SECTOR-10, NEW DELHI-110075  
Email id: hosd@pnb.co.in, Tel # 011-28044857

### Public Notice

Notice is hereby given that Share Certificates of the Bank mentioned below have been reported lost/misplaced/stolen and the registered holders thereof / claimants thereto have requested for issue of duplicate share certificates:

Name of Shareholders	Folio No.	Share Certificate No.	Distinctive No. of Shares	No. of Shares
Narendra Patel	1205332	24634	6739340665-6739340779	115
Rabindra Chandra Choudhury	0044949	2865	2431501-2433000	1500

In case any person has any claim in respect of the said shares/any objection(s) for the issuance of duplicate certificate(s) in favour of the above stated shareholder(s)/claimant(s), he/she/they should lodge their claim or objection within 15 days of the date of publication of this Notice. If within 15 days from the date hereof no claim is received by the Bank in respect of the said certificate(s), duplicate share certificate(s)/letter(s) of confirmation will be issued. The public is hereby cautioned against dealing in any way with the above mentioned certificate(s).

For Punjab National Bank  
(Ekta Pasricha)  
Company Secretary

Date: 16.04.2024  
Place: New Delhi

**FORM G**  
**INVITATION FOR EXPRESSION OF INTEREST FOR R.P.INFO SYSTEMS LTD.**  
OPERATING IN MANUFACTURING SECTOR WITH FACTORY IN KOLKATA / HIMACHAL PRADESH AND HAVING OFFICES PAN INDIA  
(Under Regulation 36A(1) of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS	
1. Name of the corporate debtor along with PAN/ CIN/ LLP No.	R.P.INFO SYSTEMS LTD. U72200WB2005PLC101512
2. Address of the registered office	20/1 C Lal Bazar Street, BAZAR STREET, 2nd Floor, Kolkata, West Bengal 700001, India
3. URL of website	Not available
4. Details of place where majority of fixed assets are located	Corporate office, Factory, shops / Godowns in and around Kolkata / Factory at Parwanoo - Himachal Pradesh / Sales offices in Andhra Pradesh, Mumbai, Ahmedabad, Ranchi, Ludhiana, Bangalore, Kochi, Patna and Bhuvaneshwar in prominent locations
5. Installed capacity of main products/ services	Factory in 28263 sqft on 1000 sq ft of land in Parwanoo, HP/ 5200 sqft factory in Howrah (Kolkata), suitable for any kind of manufacturing
6. Quantity and value of main products/ services sold in last financial year	Nil, manufacturing stopped several years back.
7. Number of employees/ workmen	Nil
8. Further details including last available financial statements (with schedules) of two years, lists of creditors, are available at:	Details are available with the Resolution Professional. Kindly contact cirp.rpinfo@gmail.com
9. Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at:	Kindly contact Resolution Professional at cirp.rpinfo@gmail.com
10. Last date for receipt of expression of interest	6:00 PM 02/05/2024
11. Date of issue of provisional list of prospective resolution applicants	12/05/2024
12. Last date for submission of objections to provisional list	6:00 PM on 17/05/2024
13. Date of issue of final list of prospective resolution applicants	27/05/2024
14. Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	14/05/2024
15. Last date for submission of resolution plans	13/6/2024
16. Process email id to submit Expression of Interest	cirp.rpinfo@gmail.com

Smt.Ramanathan Bhuvaneshwari,  
Resolution Professional,  
IP Registration No: IBBI/IPA-002/IP-ND0306/2017-18/10864  
RP Address: C-006, Pioneer Paradise, 24th Main Road, 7th Phase, JP Nagar, Bangalore-560078.  
For R.P.INFO SYSTEMS LTD.  
Dated 17.04.2024 / Kolkata

